



# Lambodhara Textiles Limited

Regd. Office : 3 A, 3<sup>rd</sup> Floor, B Block, Pioneer Apartments, 1075 B, Avinashi Road, Coimbatore - 641 018, India  
Telefax : +91 422 2249038 & 4351083. E-mail : [info@lambodharatextiles.com](mailto:info@lambodharatextiles.com) [www.lambodharatextiles.com](http://www.lambodharatextiles.com)  
GSTIN : 33AAACL3524B1Z9 I.E. Code # 3201006181 CIN : L17111TZ1994PLC004929

June 01, 2018

To

The Listing Department  
National Stock Exchange of India Limited  
Exchange Plaza, Bandra Kurla Complex,  
Bandra (E)  
Mumbai-400 051

Sir/Madam,

Sub : Press Release - Audited Financial Results for the Quarter/Year ended 31<sup>st</sup> March, 2018.

Symbol : **LAMBODHARA**  
Series : **EQ**

Please find attached the copy of press release in respect of the aforesaid matter, which is released on today, 01.06.2018 in Business Line and Daily Thanthi.

This is for your kind information and record purpose.

Thanking you,

Yours faithfully

for Lambodhara Textiles Ltd.,

Priyadarshini.V

Company Secretary &  
Compliance Officer



Cc:  
The Listing Department  
BSE Limited  
Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street, Mumbai-400 001.

you to take immediate action against your corrupt MODI officials," Gandhi said in a tweet. He attached a media report that said that Ukraine is probing the alleged kickbacks in the purchase of spares for An-32 aircraft in which its anti-corruption bureau suspects involvement of Defence Ministry officials. IANS

Nagpur, adding that there shouldn't be any controversy around it.

"Congress' Mani Shankar Aiyar earlier went to Pakistan and spoke to anti-India outfits. Other Congress members have also

the welfare of the society. So, these discussions have no meaning," Raut added.

His comments come after Congress leaders Ramesh Chennithala and CK Jaffer Sharief

Now that he (Pranab Mukherjee) has accepted the invitation, there is no point debating why he accepted it. A more important thing to say is, sir you have accepted the invitation, please go there and tell them what is

## People missing 'educated PM' like Manmohan: Kejriwal

### PRESS TRUST OF INDIA

New Delhi, May 31

Taking a swipe at Prime Minister Narendra Modi, Delhi Chief Minister Arvind Kejriwal today said people were missing an "educated prime minister" like Manmohan Singh.

"People missing an educated PM like Dr Manmohan Singh- PM should be educated. Its dawning on people

now that the PM should be educated," Kejriwal tweeted, posting a *Wall Street Journal* article on the falling rupee.

"BJP playing dirty politics with Delhiites water. Delhi was getting this water for 22 yrs. Suddenly, present BJP govt of Haryana drastically reduced this supply. Why? Pl don't make people suffer due to ur dirty politics," he said on Twitter.

**Kerala Co-operative Milk Marketing Federation Ltd.**  
Milma Bhavan, Pattom P.O, Trivandrum-695004  
Ph:0471 2786439 to 442, E-mail: milma@milma.co.in

**milma** **E-TENDER NOTICE**

**Bid reference : No. 103/PC:CFPP:GEN:RLT/2018**

**Name of work : Purchase of 19 Nos. radar type level sensors for Cattle Feed Plant, Pattanakad**

**Bid download : www.etenders.kerala.gov.in, 01.06.2018**

**Bid opening : 11.06.2018, 15.45 hrs.**

Detailed tender notice available in website [www.milma.com](http://www.milma.com)  
Sd/- **MANAGING DIRECTOR**

**Bharat Heavy Electricals Limited**  
(A Government of India Undertaking)  
ELECTRONICS SYSTEMS DIVISION,  
PLOT No. - 98, ELECTRONIC CITY PHASE-1, BENGALURU-560100

**TENDER NOTICE** Date: 01.06.2018

Sealed tenders are invited from eligible bidders for the following items under Li-Ion Cell Manufacturing Facility at Electronics Systems Division :

1. Supply, I & C of 500KVA UPS (RFQ No: RKR0000062)
2. Supply, I & C of Glove Box (RFQ No: RKR0000063)
3. Supply, I & C of X-Ray Radiography Machine (RFQ No: RKR0000064)
4. Supply, I & C of Winding Machine (RFQ No: VMK0000023)
5. Supply, I & C of Leak detector System (RFQ No: VMK0000024)

The tender specifications with tender terms & conditions are available in websites, [www.bhel.com](http://www.bhel.com), [www.bheledn.com](http://www.bheledn.com), [www.eprocure.gov.in](http://www.eprocure.gov.in). All corrigenda, addenda, amendments, time extension, clarification, etc. to the tender will be hosted on website [www.bhel.com](http://www.bhel.com), [www.bheledn.com](http://www.bheledn.com) only. Bidders should regularly visit websites to keep themselves updated.

Note: Registration process for items required by BHEL is always open at <https://supplier.bhel.in> Prospective suppliers (including MSEs & MSMEs owned by SC/STs) may visit this website and apply for registration in the respective Unit.

**AUTHORISED SIGNATORY**

**FACT** दि फर्टिलाइजर्स एण्ड केमिकल्स ट्रावन्कोर लिमिटेड  
**THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LIMITED**  
CORPORATE MATERIALS  
PD ADMINISTRATION BUILDING, UDYOGAMANDAL, KOCHI,  
KERALA, INDIA-683 501, TEL: 00 91 484 2546570 / 2568267,  
FAX: 00 91 484 2545172, Email: kennedy@factltd.com; paul@factltd.com

**TENDER FOR SUPPLY OF AMMONIUM SULPHATE AS PER INDIAN FCO**  
Enquiry No. MAT-RM-AMM.SULPHATE-2018 dated 1/06/2018.

FACT requires a shipment of 25000 MT of Ammonium Sulphate in loose bulk confirming to Indian FCO for vessel arrival at Tuticorin port not later than July 2018. Offers are invited from interested Manufacturers/Traders who may visit our website <http://www.fact.co.in> for details. Any change/extensions to this tender will be informed only through our website and will not be published in newspapers.

**Due date / Time for submission of Bids:** General Manager  
**18/06/2018 - 14.00 Hrs IST.** (Corporate Materials)

**LAMBODHARA TEXTILES LIMITED**  
CIN: L17111 TZ 1994 PLC 004929  
Regd. Office : 3A, B Block, Pioneer Apartments  
1075B, Avinashi Road, Coimbatore - 641 018, India. Telefax : +91 - 422 - 4351083  
Email & Investor Grievance ID : [info@lambodharatextiles.com](mailto:info@lambodharatextiles.com); Web : [www.lambodharatextiles.com](http://www.lambodharatextiles.com)

**EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER / YEAR ENDED 31ST MARCH 2018** (Rs. in lacs)

S.No.	PARTICULARS	Quarter Ended			Year Ended	
		31.03.2018	31.12.2017	31.03.2017	31.03.2018	31.03.2017
		Audited	Unaudited	Audited	Audited	Audited
1	Total Income from Operations	5122.14	4192.87	4157.51	16736.01	13118.98
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	136.29	439.01	268.35	838.33	924.62
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary Items)	136.29	439.01	268.35	838.33	924.62
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary Items)	39.53	346.44	177.51	595.11	699.64
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)	36.20	346.44	180.17	590.78	702.30
6	Equity Share Capital	478.88	453.88	453.88	478.88	453.88
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	3765.03	2908.51
8	Earnings per equity share					
	Basic:	0.38	3.82	1.98	6.52	7.71
	Diluted:	0.38	3.82	1.98	6.52	7.71

**Note:**

- 1 The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange Websites (URL: [www.nseindia.com](http://www.nseindia.com) & [www.bseindia.com](http://www.bseindia.com)) and on the Company's website (URL: [www.lambodharatextiles.com](http://www.lambodharatextiles.com)).
- 2 The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 30.05.2018.
- 3 This statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2016 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable. Beginning April 1 2017, the company has for the first time adopted Ind AS with a transition date of April 1, 2016.
- 4 The results for the quarter/year ended 31st March 2017 have been restated to comply with Ind AS to make them comparable with the current period. The figures for the previous period have been re-grouped / re-arranged wherever necessary to make them comparable with those of current period.

Place: Coimbatore  
Date: 30.05.2018

By order of the Board  
for Lambodhara Textiles Limited  
Sd/-Vimala Radhakrishnan  
Whole-Time Director  
DIN:00813706

**GMR Infrastructure Limited**  
Regd. Office: Naman Centre, 7th Floor, Opp. Dena Bank, Plot No. C-31, G Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai, Mumbai City, Maharashtra- 400 051 P: +91-22-42028000 F: +91-22-42028004  
E: [venkatarama.tangirala@gmrgroup.in](mailto:venkatarama.tangirala@gmrgroup.in) W: [www.gmrgroup.in](http://www.gmrgroup.in) (CIN): L45203MH1996PLC281138

**Extract of the Consolidated Audited Financial Results for the quarter and year ended March 31, 2018 under Ind AS** (See Regulation 47(i) (b) of the SEBI (LODR) Regulations 2015) (₹ in Crores)

SL No.	Particulars	Quarter Ended			Year Ended	
		March 31, 2018	December 31, 2017	March 31, 2017	March 31, 2018	March 31, 2017
		Audited	Unaudited	Audited	Audited	Audited
1	Total income from operations	2,109.36	2,072.29	2,687.07	8,721.21	9,556.82
2	Net profit / (loss) for the period from continuing operations (before Tax and Exceptional Items)	(25.29)	(653.05)	457.3	(1,037.16)	498.71
3	Net profit / (loss) for the period before Tax from continuing operations (after Exceptional Items)	(25.29)	(653.05)	71.6	(1,037.16)	113.01
4	Net profit / (loss) for the period after Tax from continuing operations (after Exceptional Items)	13	(597.85)	(230.43)	(1,082.65)	(631.84)
5	Net profit / (loss) for the period after Tax from dis-continued operations	(8.13)	19.45	309.2	(31.94)	284.38
6	Net profit / (loss) for the period after Tax from continuing and dis-continued operations (4+5)	4.87	(578.4)	78.77	(1,114.59)	(347.46)
7	Total comprehensive income for the period (comprising profit / (loss) for the period (after tax) and other comprehensive income (after tax)	(43.98)	(670.26)	96.84	(1,225.28)	(342.05)
8	Equity share capital	603.59	603.59	603.59	603.59	603.59
9	Earnings per share (of ₹ 1/- each) (for continuing and discontinued operations) - Basic & Diluted:	(0.15)	(1.08)	(0.12)	(2.28)	(0.99)

**Extract of the Standalone Audited Financial Results for the quarter and year ended March 31, 2018 under Ind AS** (₹ in Crores)

SL.No.	Particulars	Quarter ended			Year ended	
		March 31, 2018	December 31, 2017	March 31, 2017	March 31, 2018	March 31, 2017
		Audited	Unaudited	Audited	Audited	Audited
1.	Total income from operations	276.74	308.32	271.64	1,106.01	1,179.77
2.	(Loss) / Profit before tax	(819.51)	(570.80)	(2,478.76)	(1,930.66)	(3,684.02)
3.	(Loss) / Profit after tax	(819.53)	(570.83)	(2,478.78)	(1,930.75)	(3,684.11)
4.	Total Comprehensive income for the period	(818.60)	(571.56)	(2,479.81)	(1,930.26)	(3,684.94)

**Notes:**

- 1 The above is an extract of the detailed format of quarterly / annual financial results filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly / Annual Financial results are available on the websites of the stock exchanges ([www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nse-india.com](http://www.nse-india.com)) and on Company's website [www.gmrgroup.in](http://www.gmrgroup.in)
- 2 The Company has adopted Indian Accounting Standards (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013 from April 1, 2016 and all the periods presented in above results and other financial information have been prepared in accordance with recognition and measurement principles laid down in the Ind AS and discloses information required to be disclosed in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with SEBI Circular No. CIR/CPD/FAC/62/2016 dated July 5, 2016.
- 3 The audited consolidated and standalone financial results of the Company for the quarter and year ended March 31, 2018 have been reviewed by the Audit Committee at their meeting held on May 29, 2018 and approved by the Board of Directors in their meeting held on May 30, 2018.

Place: New Delhi  
Date: May 30, 2018

For and on behalf of the Board of Directors  
Grandhi Kiran Kumar  
Managing Director  
GMR GROUP - GIL / 132 / PREM ASSOCIATES

